

1. நிதிக் கூற்றுகள்
1.1 அபிப்பிராயம்

இலங்கை பிக்கு பல்கலைக்கழகத்தின் 2024 ஆம் ஆண்டு திசெம்பர் 31 ஆம் திகதியில் நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதி செயலாற்றுகை கூற்று, தேறிய சொத்துக்களின் மாற்றங்கள் கூற்று மற்றும் அன்றைய திகதியில் முடிவடையும் ஆண்டுக்கான காசுப்பாய்ச்சல் கூற்று, நிதிக் கூற்றுகளுக்கு ஏற்படையதான குறிப்புகள் மற்றும் சாராம்சப்படுத்திய முக்கியமான கணக்கீட்டு கொள்கைகள் என்பவற்றைக் கொண்டமைந்துள்ள 2024 ஆம் ஆண்டு திசெம்பர் 31 ஆந் திகதியில் முடிவடையும் ஆண்டுக்கான நிதிக் கூற்றுகள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பில் 154(1) உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 2018 ஆம் ஆண்டு 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் ஏற்பாடுகள் மற்றும் 1971 ஆம் ஆண்டு 38 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டது. பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டுமென்று நான் கருதுகின்ற எனது கருத்துகள் மற்றும் அவதானிப்புகள் இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் நிதிக் கூற்றுகளின் ஊடாக 2024 ஆம் ஆண்டு திசெம்பர் 31 ஆந் திகதியில் நிதிசார் நிலைமையினையும் அன்றைய திகதியில் முடிவடையும் ஆண்டுக்கான அதன் நிதி செயலாற்றினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு தரநியமம்படி (இ.க.த.நி) பிரகாரம் என்னால் கணக்காய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த கணக்காய்வு தரநியமம்படி எனது பொறுப்பு, இவ்வறிக்கையில் நிதிக் கூற்றுகளின் கணக்காய்வு தொடர்பில் கணக்காய்வாளரின் பொறுப்பு என்ற பகுதியில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளன. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை வழங்கும் பொருட்டு என்னால் பெற்றுக்கொண்டுள்ள கணக்காய்வு சாட்சிகள் போதுமானதும் பொருத்தமானதெனவும் நம்புகின்றேன்.

1.3 நிதிக் கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்த நிதிக் கூற்றுக்களை இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக் கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, பல்கலைக்கழகத்தின் தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது பல்கலைக்கழகத்தை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர பல்கலைக்கழகத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

பல்கலைக்கழகத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் பிரிவின் பிரகாரம் பல்கலைக்கழகத்தின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக் கூற்றுக்களை தயாரிக்கக்

கூடியவாறு பல்கலைக்கழகம் அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வு விடயப்பரப்பு

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது கூட்டுச்சதி, கள்ளத்தனம், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்- கொள்வதற்காகவேயன்றி நிறுவனத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு பல்கலைக்கழகத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு பல்கலைக்கழகத்தின் ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியனவாக காணப்படாதிருக்கையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புபட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எனது கணக்காய்வு அறிக்கைத் திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் எனது முடிவுகளிற்கு அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது

நிலைமைகள் பல்கலைக்கழகத்தின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

இயன்ற வரை தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரிசோதனை செய்வதற்கு கணக்காய்வு விடயவெல்லையும் விரிவாக்கப்பட்டுள்ளது.

- தகவல் சமர்ப்பித்தல் தொடர்பானவிடத்து பல்கலைக்கழகத்தின் கடமைகள் தொடர்ச்சியாக மதிப்பீட்டுக்கு உட்படும் வகையில் அதன் ஒழுங்கமைதல், முறைமைகள், திட்டங்கள், புத்தகங்கள், அறிக்கைகள் மற்றும் ஏனைய கடித ஆவணங்கள் முறையாகவும் போதுமான அளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும், குறித்த முறைமைகள், திட்டங்கள், புத்தகங்கள், அறிக்கைகள் மற்றும் ஏனைய கடித ஆவணங்கள் பயனுள்ளவாறு பேணிச் செல்லப்படுகின்றதா எனவும்,
- ஏதேனும் எழுத்தினாலான சட்டத்திற்கு அல்லது பல்கலைக்கழகத்தின் ஆளுகை சபையால் வழங்கப்பட்ட ஏதேனும் பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்கியொழுகி நிறுவனம் செயற்பட்டுள்ளது எனவும்.
- தமது தத்துவங்கள், பணிகள் மற்றும் கடமைகளுக்கு இணங்கியொழுகி செயலாற்றப்பட்டுள்ளது எனவும்,
- வளங்கள், காலவரையறைகளினுள்ளும் ஏற்படையற்பாலனவான சட்டங்களுக்கு இணங்கியொழுகவும் சிக்கனமாகவும், வினைத்திறனாகவும், பயனுறுதியாகவும் பெறப்பட்டுப் பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும்,

1.5 சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்கள் என்பவற்றுடனான இணங்காமை

சட்டங்கள் விதிகள் ஒழுங்குவிதிகள் என்பவற்றுடனான தொடர்	இணங்காமை	முகாமைத்துவத்தின் அபிப்பிராயம்	பரிந்துரை
இலங்கை சனநாயக சொசலிசக் குடியரசின் நிதி ஒழுங்குவிதிக் கோவை நிதிஒழுங்குவிதி 104	2022 ஆம் ஆண்டுக்கான நூலகப் பொருள் ஆய்வறிக்கையின்படி, காணமல் போயிருந்த ரூபா.444,108 மதிப்புள்ள 5221 நூல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு, பொறுப்பான தரப்பினரைக் கண்டறிந்து, ஏற்பட்ட இழப்பீட்டை அவர்களிடமிருந்து அறவிட வேண்டும். இருப்பினும், அதற்குப் பதிலாக, ஆளுகைச் சபைக் கூட்டத்தின் தீர்மானத்தின்படி, அவை சேர்ப்புப் பதிவேட்டிலிருந்து (Accession Register) நீக்கப்பட்டிருந்தன.	பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UGC) சுற்றறிக்கை இலக்கம் 01/2022 இன் 7.6 (v) (பொது வழிகாட்டல்கள் – a) பிரிவின் ஏற்பாடுகளின்படி, முறையான ஆய்வை (formal survey) முதன்முறையாக மேற்கொள்ளும் போது, காணாமல் போன நூல்களை நீக்குவதற்கான அதிகாரம் (write	நிதி ஒழுங்குவிதி பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படுதல் வேண்டும்.

off) ஆளுகை
சபையிடம்
இருப்பதால்,
அவ்வாறு நீக்கங்கள்
மேற்கொள்ளப்பட்டன
.

1.6 தகவல் தொழில்நுட்பம் (IT) பொது கட்டுப்பாட்டு முறைகள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் அபிப்பிராயம்	பரிந்துரை
மதிப்பிடப்பட்ட ரூபா 08 மில்லியன் செலவில் மதிப்பீடு செய்யப்பட்ட வள முகாமைத்துவம் குறித்த தகவல் தொழில்நுட்ப அமைப்பின் (ERP) பணிகள் 2018 மே 31ஆம் திகதியுடன் நிறைவடைந்திருக்க வேண்டும். இருப்பினும், 2024 திசெம்பர் 31ஆம் திகதி வரை ரூபா.4,074,250 செலவிடப்பட்டிருந்தாலும், குறித்த திட்டம் நிறைவு பெறாத காரணத்தால், எதிர்பார்க்கப்பட்ட நன்மைகளை பல்கலைக்கழகத்தால் பெற முடியவில்லை.	பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பிரிவுகளாலும் ERP அமைப்பானது பரீட்சார்த்த (Test Run) மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அமைப்பை இயக்கும்போது எழும் சிக்கல்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தால் சரிசெய்யப்பட்டு, ஆறு மாத காலத்திற்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.	விலை மனு நிபந்தனைகளுக்கமைவாக விலை மனுதாரரை தெரிவு செய்யப்பட வேண்டும், அத்துடன் ஒப்பந்தத்தின்படி வேலையை நிறைவு செய்யவும், சொத்துக்-களைப் பயனுள்ளதாகவும் வினைத்திறனுடனும் பயன்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதிசார் பயன்

மீளாய்வுக்க உட்படுத்தப்பட்ட ஆண்டில் செயற்பாட்டுப் பயன் ரூபா. 6,044,580 மேலதிகமாக இருந்ததுடன், அதற்கு எதிராக கடந்த ஆண்டில் ரூபா. 92,979,934 குறைபாடு காணப்பட்டது. அதற்கமைய, நிதிசார் பயனில் ரூபா. 99,024,514 அதிகரிப்பு அவதானிக்கப்பட்டது. இந்த அதிகரிப்பிற்கு, மீண்டுவரும் மற்றும் மூலதன ஒதுக்கீடுகள் ரூபா. 173,724,857 ஆல் அதிகரித்தமை பிரதான காரணமாக இருந்தது.

2.2 பிரதான வருமானம் மற்றும் செலவின விடயங்களில் ஏற்றத்தாழ்வுகளின் பகுப்பாய்வு

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் மீளாய்விற்கான ஆண்டில் பிரதான வருமானம் மற்றும் செலவின விடயங்களில் ஏற்றத்தாழ்வுகளை பரிசோதனை செய்கையில் வருமானம் மற்றும் மீண்டுவரும் இயல்பின் செலவினம் 66 % ஆல் மற்றும் 876 ஆல் அதிகரித்திருந்தது.

3. செயற்பாட்டு மீளாய்வு
3.1 முகாமைத்துவ வினைத்திறனின்மை

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் அபிப்பிராயம்	பரிந்துரை
(அ) வெளிநாட்டு பிக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்குப் பொருத்தமான வேலைத்திட்டத்தை வகுக்காமலும், மாணவர் விடுதியைக் கட்டுவதற்கு முன்னர் சாத்தியக்கூறு ஆய்வு செய்யாமலும், 25 வெளிநாட்டு பிக்கு மாணவர்களுக்கு விடுதி வசதிகளை வழங்கும் எதிர்பார்ப்புடன், ரூபா. 80,843,406 செலவில் மாணவர் விடுதியொன்று கட்டி முடிக்கப்பட்டிருந்த போதிலும், 2022/2023 மற்றும் 2023/2024 கல்வியாண்டுகளில் மூன்று வெளிநாட்டு பிக்கு மாணவர்கள் மட்டுமே விடுதி வசதியைப் பெற்றிருந்தனர்.	கோவிட்-19 தொற்றுநோய் சூழ்நிலை காரணமாக, வெளிநாட்டு மாணவர்கள் இணையவழி முறைகளின் மூலம் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிக ஆர்வம் காட்டினர். 2025 ஆம் ஆண்டில் இணைத்துக்கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கு விடுதி வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன், பல்கலைக்கழக கல்விசார் பதவியணிக்காக விடுதிப் பற்றாக்குறை நிலவுவதால், வெளிநாட்டு மாணவர் விடுதியில் சில கல்விசார் பிக்குமார்களுக்கு விடுதி வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.	சொத்துக்களை ஆகக் கூடிய வகையில் பயன்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படுதல் வேண்டும்.
(ஆ) பதிவாளரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கான நீர் மற்றும் மின்சார கட்டணங்களுக்காக மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்ட ஆண்டில் செலவிடப்பட்ட மொத்தத் தொகையான ரூபா. 335,884 ஐ அறவிட நடவடிக்கை எடுக்கப்படவில்லை.	பணம் அறவிடுவது தொடர்பாக ஆலோசனை பெறுவதற்காக ஆளுகைச் சபைக்கு ஒரு பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றும், அதற்கேற்ப அடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.	அறவிடுவதற்குள்ள பணத் தொகையை விரைவாக அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(இ) 2018 ஆம் ஆண்டு முதல், ஒரு பயிலுநர் விரிவுரையாளர் பிக்குவிடம் இருந்து அறவிடப்பட வேண்டிய ரூபா. 638,171 கடன் தொகையை இதுவரை அறவிட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.	குறிப்பிட்ட பிக்குவின் ஊழியர் சேமலாப நிதியின் மீதி விடுவிக்கப்படவில்லை என்றும், அந்த நிதி மீதியை விடுவிக்கும் போது, ஊழியர் சேமலாபக் கடன் தொகையையும் அதற்கான வட்டியையும் அறவிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.	அறவிடுவதற்குள்ள பணத் தொகையை விரைவாக அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

(ஈ)	மீளாய்விற்கான ஆண்டில் தீர்க்கப்பட வேண்டியிருந்த கடன் தொகை 3 இன் மொத்தம் ரூபா.1,431,217 ஆக காணப்பட்டது.	மகோபாத்யாய நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட வேண்டிய செலவினங்கள், அந்தக் கணக்கில் போதுமான நிதி இல்லாததால், பல்கலை-க்கழகத்தின் அபிவிருத்தி நிதியிலிருந்து செய்யப்பட்டு, மகோபாத்யாய நிதியின் நிலையான வைப்புகள் முதிர்ச்சியடைந்த பின்னர் செலுத்தப்பட உள்ளன.	செலுத்துவதற்குள்ள தொகையை சீராக்கவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுதல் வேண்டும்.
-----	--	---	---

3.2 கருத்து வேறுபாடுகளுக்கான கொடுக்கல்வாங்கல்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் அபிப்பிராயம்	பரிந்துரை
மதிப்பீட்டுத் திணைக்களத்திற்கு ரூபா. 19,821 செலுத்திப் பெறப்பட்ட மதிப்பீட்டு அறிக்கைகளின்படி, முறையே மகோபாத்யாய சுவாமிகள் மற்றும் பதிவாளர் பயன்படுத்தும் உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களுக்கு மாதாந்த வாடகையாக ரூபா. 14,000 மற்றும் ரூபா. 15,000 என மதிப்பிடப்பட்டிருந்த போதிலும், ஆளுகைச் சபைக் கூட்டத்தின் தீர்மானத்திற்கமைய, மகோபாத்யாய ஹிமிகளிடம் வாடகை அறவிட வேண்டாம் என்றும், அறவிடப்பட்டு வந்த ரூபா. 5,000 மாதாந்த வாடகையைத் திரும்பச் செலுத்தவும், பதிவாளரிடம் அறவிடப்பட்டு வந்த ரூபா. 4,000 மாதாந்த வாடகையைத் தொடர்ந்தும் அறவிடவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.	உத்தியோகபூர்வ வீடுகளுக்கான கட்டணங்களை அறவிடல் 291 ஆவது ஆளுகைச் சபையின் தீர்மானம் படி நடைமுறைப்படுகின்றது.	தாபன விதிக் கோவை பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படுதல் வேண்டும்.